

KUMBHAT FINANCIAL SERVICES LIMITED

(CIN: L65991TN1993PLC024433)

To,

12.08.2021

BSE Limited

Phiroze Jeejeebhoy Towers
Dalal Street
Mumbai - 400001

Sub: Newspaper Publication of unaudited Financial Results for the Quarter ending, 30th June 2021- Covering Letter-Advertisement in News Papers Regulation 47(3) of SEBI(LODR) Regulation,2015

Scrip Code: 526869

Dear/Sir,

Kindly find enclosed copies of e paper of two dailies one in English and one in vernacular in respect of unaudited financial results for the quarter ending 30th June, 2021

Kindly take the same on your records and acknowledge the receipt.

Thanking You,

Yours faithfully,

For KUMBHAT FINANCIAL SERVICES LIMITED



SANJAY KUMBHAT

Director
DIN: 03077193

India Cements net profit more than doubles to Rs. 46.63 cr

Chennai, Aug 12: India Cements Ltd on Wednesday reported an over two-fold jump in consolidated net profit at Rs 46.63 crore for the quarter ended June 2021. The company had posted a net profit of Rs 19.74 crore during the April-June period of the previous fiscal, India Cements said in a regulatory filing. Its revenue from



N.Srinivasan, Vice Chairman & MD
operations rose 36.90 per cent to Rs 1,045.25 crore as against Rs 763.46 crore earlier.

Total expenses stood at Rs 983.11 crore, up 32.30 per cent from Rs 743.04 crore in Q1 FY21. "The regular business operations have been disrupted during the quarter due to lockdowns, restrictions in transportation, supply chain disruptions, travel bans, social distancing and other emergency measures imposed by the

Government. "The pandemic situation has affected the normal business operations of the Company and production, sales and profitability, inter alia, have been impacted," it said. Shares of India Cements Ltd on Wednesday settled at Rs 178.70 on BSE, down 2.27 per cent from the previous close.

SBI Mutual launches Balanced Advantage Fund

Chennai, Aug 12: SBI Mutual Fund today announced the launch of SBI Balanced Advantage Fund, an open-ended dynamic asset allocation fund that seeks to generate long term capital appreciation by aiming to capture the potential upside and limit the downside in volatile equity markets. SBI Balanced Advantage Fund would track CRISIL Hybrid 50+50 - Moderate Index TRI. The new fund offer would open on August 12, 2021 and close on August 25, 2021. SBI Balanced Advantage Fund would manoeuvre across Equity for long-term wealth creation and Fixed Income to provide

stability to the overall scheme portfolio. Basis several parameters, such as Valuations, Earnings Drivers, Sentiment Indicator, and the opportunity to generate higher alpha, the Fund Manager of SBI Balanced Advantage Fund would have complete flexibility to manoeuvre across asset classes in the range of

0-100 per cent. Vinay M. Tonse, MD & CEO, said: "Our new fund offering would follow a 3-tier investment strategy to evaluate the optimal asset allocation across equity and debt based on robust economic and market indicators." SBI Balanced Advantage Fund would help investors to fulfil

their asset allocation needs and I am confident that the fund would be a very suitable investment option for investors, particularly those who are risk-averse but at the same time are looking for long term wealth creation and want to cushion their investments from volatile market situations."

ICICI Prudential, NPCI Offer UPI Autopay to enhance customer convenience

Coimbatore, Aug 12: ICICI Prudential Life Insurance has tied up with the National Payments Corporation of India (NPCI) to provide Unified Payments Interface (UPI) AUTOPAY facility to its customers. This would enable customers to buy insurance policies and make premium payments from the safety and comfort of their homes. To address safety issues arising from Covid-19, the Company has been regularly leveraging

technology to empower customers. This tie-up is another step in the Company's digitalisation journey which provides customers with a hassle-free and seamless experience across the policy lifecycle. Ashish Rao, Chief - Customer Experience and Operations, ICICI Prudential Life Insurance, said, "NPCI offers customers a safe and secure platform for effecting payments from the comfort of their

homes. Customers can set-up the e-mandate facility to make their regular renewal premium

payments and ensure financial security for self and their families."

Audi RS 5 Sportback arrives

Chennai, Aug 12: Audi, the German luxury car manufacturer, today announced the launch of the Audi RS 5 Sportback in India. Powered by a 2.9 L V6 twin-turbo TFSI engine that produces 450 hp of power and 600 Nm of torque, this new generation Audi RS 5 Sportback offers exhilarating performance with tremendous practicality. The Audi RS 5 Sportback is being brought to India via the CBU route

and is priced at Rs. 1.04 Crore Ex-Showroom (Introductory Price). Balbir Singh Dhillon, Head of Audi India, said, "The Audi RS 5 Sportback is a superlative all-rounder, which is built with just the right mix of aggressive styling, heart-pumping performance, and opulent luxury which will garner tremendous affinity with performance car customers and existing Audi customers in India."

MG Motor, Jio to offer cutting-edge 'connected car solutions'

Chennai, Aug 12: MG Motor India announced a partnership on the Internet of Things (IoT) space with JioIndia's leading digital services provider. Establishing its position as an auto-tech pioneer, MG Motor India will provide seamless integration of IT systems enabled by Jio's IoT solution in its upcoming mid-size SUV. The association will enable robust new-age mobility solutions, underlining the marquee carmaker's zeal to build futuristic mobility applications and facilitate

magical experiences. Rajeev Chaba, President & Managing Director, MG Motor India, said, "Our partnership with a tech-innovator like Jio in the IoT space is a step towards establishing MG Motor as a tech leader in the automobile industry. This partnership will ensure our next mid-sized connected SUV further simplifies the

driving experience and ensures safety backed by technology." Kiran Thomas, Director & President, Jiosaid "Jio has been building an ecosystem of cutting-edge technology products and solutions for Indian users. Our partnership with MG Motor India is another important step in that journey."

colleague, electricity minister V Senthilbalaji and Karur district collector Prabhushankar at a function, a press release said. The state government has appealed to corporate and financial institutions towards contributing under the corporate social responsibility for holding free vaccination drive at private health care facilities.

KVB contributes Rs. 10 lakh for vaccination drive

Chennai, Aug 12: Private sector Karur Vysya Bank on Wednesday said it handed over Rs 10 lakh to the Tamil Nadu government towards conducting free vaccination drive in private health care facilities. The Tamil Nadu-based bank handed over a cheque for the amount to Health minister Ma Subramanian in the presence of his cabinet

colleague, electricity minister V Senthilbalaji and Karur district collector Prabhushankar at a function, a press release said. The state government has appealed to corporate and financial institutions towards contributing under the corporate social responsibility for holding free vaccination drive at private health care facilities.

Malabar Gold announces 'Brides of India'

Chennai, Aug 12: Malabar Gold & Diamonds kicked off the 9th edition of its Brides of India campaign with a special wedding theme song titled #MakeWay-ForTheBride which depicts the grand entry of brides, the hallmark of modern-day Indian weddings. The wedding anthem, released in an aesthetically shot 3-minute video that has already garnered two million views on social media platforms within the first forty eight hours, features celebrity brand ambassadors of Malabar Gold & Diamonds, Anil Kapoor and Kareena Kapoor along with brides from diverse regions of the country. The shorter versions of the wedding anthem will be played on television channels and OTT platforms as an advertise-

ment. The campaign will exclusively be streamed on digital platforms in the first week and will be aired on television and occupy print media space afterwards. Malabar Group Chairman MP Ahammed said, "The Brides of India Campaign is our tribute to the new-age brides and their awe-inspiring individuality. Over the last ten years, Brides of India has played a pivotal role in showcasing our versatility in catering to all bridal jewellery needs from all around the country. With designs that cater to varied sensibilities of new-age brides across regions, there is something unique for every bride to complement her unique entry."

SHARE CERTIFICATE LOST
This is to inform to the general public that I have lost UTI MUTUAL FUND FLEXI CAP FUND CERTIFICATE DISTINCTIVE Nos - 4653463901, - 4653464400 - 500 Nos. Certificate Nos - 046457030, - 046457034
Those who find the above Certificates is/are requested to hand over the same to me at the below mentioned Address:
GIRDHARILAL MUTHA,
Sanghvi Bangle Store,
No.4, K V S Chetty Street,
Vellore, North Arcot - 632 004.

BEFORE THE HON'BLE DEBTS RECOVERY TRIBUNAL-III AT CHENNAI
5th Floor, Deva Towers, No.770, Anna Salai, Chennai-600002
O.A.No. 110/2021 BETWEEN

State Bank of India, SME Center, Ambattur Industrial Estate, No.86, A & B, IInd Main Road, Ambattur, Chennai-600058
Represented by its Chief Manager Vs
1. M/s Harini Enterprises rep. By its Proprietor Mr.K.Subramanian No.C-275, Ground Floor, Jagannathan Nagar, Periyar Nagar, Chennai-600082
2. Mr.K.Subramanian S/o Karuppai, Age: 47, No.26/132, 2nd Street, SRP Colony, Jawahar Nagar, Chennai-600082

SUMMONS TO DEFENDANTS THROUGH SUBSTITUTED SERVICE
Whereas the above named Applicant has filed this Application in this Tribunal for recovery of a sum Rs. 51,89,439.87 from the defendants.
Whereas the service of summons could not be effected in the ordinary manner and whereas substituted service has been ordered by this Tribunal, and hence this notice through paper publication.
You are therefore directed to appear before this Tribunal in person or through a duly instructed Advocate and file written statement on or before 21/09/2021 at 11.30 A.M. and show cause as to why the reliefs prayed for should not be granted.
Take notice that in case of default, the application/appeal shall be heard and decided in your absence in accordance with law. Given under my hand and seal of the Tribunal this 5th day of August, 2021
Signature of Registrar

PUBLIC NOTICE
This is to inform to the general public that my client Mr.Ravi, S/o. late. sundararajan, he is the absolute owner of the land situated at Vihudhupattu village, Vandhavasi, Tiruvannamalai district, survey no. 130/1Acre, 1.19 cent land, survey no.130/2, Acre 1.17 cent land extent, survey no.131/1, Acre 3.80 land extent, survey no.131/2, Acre 3.73 cent land extent, survey no.131/2, Acre 3.73 cent land extent, survey no.131/3, Acre 0.54 cent land extent, total of survey's extent Acre 10.43 cent land converted into plot and named as Sairam Nagar and the plot no's are 1, 3, 4, 5, 8, 10, 11, 12, 13, 26, 28, 33, 34, 39, 40, 41, 44, 345, 46, 47, 48b, 49, 50, 51, 52, 54, 56, 57, 58, 59, 60, 61, 64, 65, 66, 67, 68, 70, 71, 72, 73, 74, 75, 84, 85, 86, 87, 88, 89, 91, 92, 93, 94, 95, 96, total plot extent 71002 Sqft. The above said property was registered in my client name and Mr.S.K.M.Suresh, Mr.Manikandan and Late.Ramajayam, at Vandhavasi sub Registrar office as sale deed document no.3749/2012 on 10.09.2012. And also for the above said property power of attorney was executed to my client Mr.S.Ravi at Vandhavasi sub Registrar office as power document no.4671/2015 on 30.12.2015. I state that my client lost the above said original document while he went to take Xerox copy at near mogappair MMM hospital, the above said original document. The same could not be traced by him inspite of diligent search. My client states that he has not created any encumbrance, charge or mortgage on the said property. Anyone having any interest or claim on the same, or in possession of the said document, is hereby called upon to file their objections from this date of publication, failing which it will be presumed that the above said original document is / are lost. Finder is requested to hand over the said original documents to me at the below mentioned address or to my client at the above address.
M.CHINNADURAI
Advocate,
MHAA, High Court Campus,
Chennai-600 104.
Cell:99626 05490

BEFORE THE REGIONAL DIRECTOR SOUTH REGION, CHENNAI
In the matter of Section 12(5) and pursuant to Rule 28 of the Companies Act, 2013
AND
In the matter of AMOR EVENTS AND WEDDING PLANNERS (OPC) PRIVATE LIMITED having its registered office at No.37, VJAYA NAGAR, VELACHERY MAIN ROAD, VELACHERY, CHENNAI, TAMILNADU-600042- Applicant
NOTICE
Notice is hereby given that an application under section 12(5) and pursuant to Rule 28 of the Companies Act, 2013, will be filed with the Regional Director, Southern Region Chennai by the applicant company seeking confirmation of the change of place of its registered office from Chennai to Salem within the State of Tamil Nadu amounting to change of the applicant company's registered office from the jurisdiction of Registrar of Companies, Chennai, Tamil Nadu to the jurisdiction of the Registrar of Companies, Coimbatore, Tamil Nadu in terms of the special resolution passed at the extraordinary general meeting of the applicant company held on 17/01/2020.
Dated this the 12day of Aug 2021.
For Amor Events and Wedding Planners (OPC) Private Limited
Mr. Alagarasan Vivek, Director

NATIONAL PLASTIC TECHNOLOGIES LTD.
(CIN:L25209TN1989PLC017413)
Regd Office: Thiru Complex, 44, Pantheon Road, Egmore, Chennai-600008. Tel: 044-43404340.
Website: www.nationalplasticsgroup.com, E-mail Id: shares@nationalgroup.in
NOTICE OF 32nd ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION
Notice is hereby given that the 32nd Annual General Meeting of the Company will be held on **Friday, September 17, 2021 at 10.15 A. M.** at the Hall of Ragaas, 47, First Avenue, Sastrinagar, Adyar, Chennai-600020.
The Company is providing to its members facility to exercise their right to vote on resolutions proposed to be passed at the Meeting by electronic means ("e-voting"). The members may cast their votes using an electronic voting system from a place other than the venue of the Meeting ("remote e-voting").
The remote e-voting facility shall commence on Tuesday, September 14, 2021 from 09:00 a.m. (IST) and end on Thursday September 16, 2021 at 5:00 p.m. (IST). The remote e-voting shall not be allowed beyond the aforesaid date and time. A person, whose name appears in the Register of Members / Beneficial Owners as on the cut-off date, i.e., Friday, September 10, 2021, only shall be entitled to avail the facility of remote e-voting at the Meeting.
Pursuant to the Listing Regulations and Section 91 of the Companies Act, 2013 and the applicable Rules thereunder, the Register of Members and share Transfer Books of the company will remain closed from 13th September 2021 to 17th September, 2021 (both days inclusive) for the purpose of Annual General Meeting.
By Order of the Board
For National Plastic Technologies Ltd.
Abhishek S Company Secretary
Place : Chennai
Date : 10.08.2021

IN THE HON'BLE HIGH COURT OF JUDICATURE AT MADRAS (Testamentary and Intestate Jurisdiction)
O.P.No.1005 of 2019
In the matter of the Indian Succession Act XXXIX of 1925 &
In the matter of the certified copy of last Will and Testament of Mr.P.Gopal (Deceased)
Mr.P.Pagadala Sai
S/o.Mr.P.Prasanna Sai,
No.303, Sri Matha Residency,
Green Glen Layout, Bellandur, Bangalore-560 103
-- PETITIONER
Vs
1.Mr.P.Suresh
S/o.Late.Mr.P.Gopal,
Plot No.49, Veeralakshmi Street,
West Banu Nagar, Pudur,
Ambattur, Chennai-600 053
2.Ms.K.Lalitha,
W/o.Late Mr.P.Gopal,
W-1, B-7, Prasanthi Nilayam,
Puttappathy - 515 134,
Andhra Pradesh.
3. Mr.P.Prasanna Sai
S/o.Late.Mr.P.Gopal,
Plot No.49, Veeralakshmi Street,
West Banu Nagar, Pudur,
Ambattur, Chennai-600 053
-- RESPONDENTS
All persons claiming to have any interest in the estate of the above named Mr.P.Gopal who was residing at Sri Sathya Sai Institute of Higher Medical Science, Puttappathy, and died on 9-6-2015 are hereby informed that the above said proceedings are to be heard before the Learned Master sitting in the Original side of the High Court of Judicature at Madras on 7-9-2021 at 10.30 A.M and requested to file their objections, if they think fit, before the grant of Letters of Administration, through the e-mail address jrorjgalsidamhc@gmail.com.
Dated at Chennai on this 29th day of July 2021
Petitioner's Counsel Address
M/S.M.STALIN, P.Chandini Jasmin M.A.B.L.,
Mr.K.Naveen Kumar, Assistant Registrar,
Advocates, Original Side - 1,
No.14, Prakash Avenue, High Court, Madras,
Perambur, Chennai -600 011 Chennai- 600 104.

NARENDRA PROPERTIES LIMITED
(CIN: L70101TN1995PLC031532)
"Regd Off: Mankanji House, 2nd Floor, New No. 49, Old No. 25, Barnaby Road, Kilpauk, Chennai - 600010"

STATEMENT OF STANDALONE UNAUDITED RESULTS FOR THE QUARTER ENDED 30th JUNE 2021

PART I:

S no.	Particulars	Rs. in Lakhs	
		Quarter Ended	
		30.06.2021	30.06.2020
1	Total Income From Operations	0.02	0.03
2	Net profit / (loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	-31.19	-20.85
3	Net profit / (loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	-31.19	-20.85
4	Net profit / (loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	-31.22	-20.79
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after Tax))	-31.22	-20.79
6	Paid-up equity share capital (Face ValueRs 10 per equity share)	710.64	710.64
7	Reserves (excluding revaluation reserves) as shown in the Audited Balance Sheet of the previous year	2691.31	1797.20
8	Basic & diluted earnings per share of (Rs.10/- each) (for continuing and discontinued operations) (Quarterly figures not annualised)	-0.44	-0.29

NOTES:
1 The above is an extract of the detailed format of Quarterly Unaudited Financial Results filed with the Stock Exchange i.e., BSE LIMITED under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Unaudited Financial Results are available on the Stock Exchange website at www.bseindia.com.
By Order of the Board
CHIRAG N MAHER
MANAGING DIRECTOR [DIN 00078373]

PLACE : CHENNAI
DATED: 11.08.2021

Kumbhat Financial Services Limited
Regd. Office : 5th Floor , Kumbhat Complex, No : 29 Ratan Bazaar, Chennai - 600 003.
Phone Number : 044-2533 2173. Email Id : cs@kumbhatfinancialserviceslimited.com
CIN : L65991TN1993PLC024433

Unaudited financial Results for the quarter ended 30th June, 2021
(Rs.in Lakhs)

Sl. No.	Particulars	Current Quarter ending	Previous year ending	Corresponding 3 months ended in the previous year
		30.06.2021	31.03.2021	30.06.2020
1	Total Income from Operations	10.41	16.97	9.12
2	Net Profit / (Loss) for the period (before Tax and Exceptional Items)	(0.21)	(87.05)	9.26
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional items)	(0.21)	(87.05)	9.26
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional items)	(0.58)	(87.76)	6.85
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	(0.58)	(87.76)	6.85
6	Equity Share Capital	475.00	475.00	475.00
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-49.55	-49.55	-49.55
8	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations): 1) Basic: 2) Diluted:	(0.01) (0.01)	(1.85) (1.85)	0.14 0.14

Notes:
a. The above is an extract of the detailed format of Quarterly / Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly / Annual Financial Results are available on the websites of the Stock Exchange(s) and the listed entity. (www.kumbhatfinancialserviceslimited.com)
b. The financial statements have been prepared under Ind-As from 01.04.2019 as required by section 133 of Companies Act, 2013.

Place : Chennai
Date : 11.08.2021

for Kumbhat Financial Services Limited
SANJAY KUMBHAT
Managing Director

NOTICE OF LOSS OF SHARE CERTIFICATES
Notice is hereby given that the below mentioned Share Certificate(s) issued by M/S Shriram Transport Finance Company Limited in our name has been lost/misplaced.

Folio no	Certificate No.	Distinctive No	No. of Shares
19605	152462	6512968-6512987	20
	152463	6512988-6513007	20
	152464	6513008-6513009	2
	364513	18031864-18031913	50
	466817	27100604-27100653	50
	466818	27100654-27100703	50
	466819	27100704-27100753	50
	466820	27100754-27100803	50

Due notice thereof has been given to the Company and We have applied to the Company for the issue of Duplicate Share Certificate.
The public is hereby warned against purchasing or dealing in any way with the above Share Certificate. Any Person who has any claim in respect of the said Share Certificate(s) should lodge such claim with Shriram Transport Finance Company Limited, Sri Towers, 14A, South Phase, Industrial Estate, Guindy, Chennai - 600 032 or its Share Transfer Agents, Integrated Registry Management Services Private Limited, "Kences Towers", 2nd Floor, No.1 Ramakrishna Street, North Usman Road, T Nagar, Chennai - 600 017, within 15 days of publication of this notice, else the Company will proceed to issue duplicate certificate(s), without further intimation.
Place : CHENNAI
Date : 11/08/2021

RAMA NARASIMHAN
Ms. CHELLAMMAL HARIHARAN
105 BURLINGTON, HIRANANDANI ESTATE
GHODBUNDER ROAD, PATLIPADA
THANE (WEST) - 400 607.

NAME CHANGE
I, Danielraja Rajakarthekeyan, S/o.ILAIYARAAJA, Date of Birth: 29.06.1973, Residing at No.2C, Murugesan Street, Thiyagaraya Nagar, Chennai - 600 017, shall henceforth be known as **ILAIYARAAJA RAJAKARTHIKEYAN.**
Danielraja Rajakarthekeyan

NAME CHANGE
I, Manikandan Subramaniam, S/o. Baskar (Late), Date of Birth: 13.03.1986, Residing at No.2/661, Bajajani Kovil Street, Kannadapalayam, Thiruvinnar - 602024, Thiruvallur District, shall henceforth be known as **S.B.MANIKANDA SUBRAMANIYAM.**
Manikandan Subramaniam

VEHICLES FOR SALE
TN13P1380 - TATA LPT 1109 FULLY - BUILT Without RC
TN13R7864 - AL ECOMET 1412 ASHOK LEYLAND LIMITED - Without RC
TN13Q7503 - AL ECOMET 1212 Fully Built - Without RC
Under hypothecation with **M/S.KOTAK MAHINDRA BANK LTD.** is under sale in its "As is where is Condition" Interested parties can give their Quotations within 3 days at **KOTAK MAHINDRA BANK LIMITED** Old Mahabalipuram Road, Kandhanchavadi, Chennai-600096
Mob: 98844 03424 / 73387 39165
Ph: 044 - 66248044

MISSING
Chennai-84, EVR Periyar Road, No.904, T.N. Nasrin Banu, My own shop old.No.3, New.No.5, Purasawalkam, Chennai-7, Shop document Numbers. 1976/1983, 1290/2001, 2564/1987 All this was lost on 13.07.2021 at Perambur Barracks Road, Missing While Carried for Taking Xerox. I request those who find it contact me at my address or my phone number.
T.N. Nasrin Banu
994000404 / 9176084377